

கத்தோலிக்க திருமறை ஆண்டிறுதிப் பரீட்சை 2021

தரம் 8

பகுதி 1

1 - 1	6 - 2	11 - 3	16 - 1
2 - 3	7 - 2	12 - 3	17 - 1
3 - 2	8 - 2	13 - 4	18 - 3
4 - 4	9 - 1	14 - 3	19 - 3
5 - 4	10 - 1	15 - 2	20 - 2

(2 x 20 = 40 புள்ளிகள்)

பகுதி 11

01.

- 1) - உண்மையான ஒரே இறைவனை மட்டும் ஆராதனை செய்வாயாக!
 - ஒரே இறைவனை மட்டும் ஆராதித்தல்
 - ஒரே இறை வழிபாட்டால் இறை உறவை வளர்த்தல்.
 - மூட நம்பிக்கையிலிருந்து விலகி பிறரையும் அதிலிருந்து காப்பாற்றுதல்
 - இறைவனைச் சார்ந்திருந்து வாழ்வின் சவால்களுக்க முகம் கொடுத்தல்.
 - பிசாசு ஆவிகளில் நம்பிக்கை வைக்காதிருத்தல்.
 - இவ்வுலகிலுள்ள அனைத்தும் இறைவன் முன்னிலையில் தூசியென ஏற்றுக்கொள்ளல்
- 2) - கெருபும் (தேவதூதர்) விப. 25:18-22 உடன்படிக்கைப் பேழையை அழகுபடுத்தச் செய்யப்பட்ட உருவம்
 - வெண்கலப்பாம்பு எண்.21:8-9 பாம்பினால் தீண்டப்பட்டவர்கள் சுகம் பெறுவதற்காகச் செய்யப்பட்டது.
- 3) - ஞாயிறு தினத்தில் முழுத்திருப்பலியில் பங்குகொள்ளல்
 - பயபக்தியுடன் நற்கருணை விருந்தில் பங்கேற்று நற்கருணையை உட்கொள்ளல்.
 - காணிக்கைப் பவனியில் பங்கேற்றல்.
 - பாடல்கள் செபங்களில் பக்தியோடு பங்குபற்றுதல்.
 - மறையுரைக்குச் செவிமடுத்து அதன்படி வாழக் கற்றுக்கொள்ளல்.

- 4) - இறைவனை மாட்சிப்படுத்துவதற்காக தம் சொந்த விருப்பின்படி ஒரு செயலைச் செய்ய வாக்குப் பண்ணுவதே நேர்ச்சை எனப்படும். நேர்ச்சை என்னும் சொல்லின் பொருள் சுமையைக் குறைத்தல், அல்லது விடுபடல் என்பதாகும்.

(4 + 4 + 4 + 4 = 16 புள்ளிகள்)

02.

- 1) புனித லூக்கா நற்செய்தி, திருத்தூதர் பணி

- 2) - செபத்தின் நற்செய்தி
- பிறவினத்தாரின் நற்செய்தி
 - இரக்கத்தின் நற்செய்தி
 - தூய ஆவியின் நற்செய்தி
 - பெண்களின் நற்செய்தி
 - ஏழைகளின் நற்செய்தி
 - ஒடுக்கப்பட்டவர்களின் நற்செய்தி

- 3) நற்செய்தி அறிவிப்பதற்கு எமது ஆற்றல் திறமைகளைப் பயன்படுத்தல்

பாடசாலைச் சுவர்ப்பத்திரிகையிலும் ஏனைய தொடர்பு சாதனங்களிலும் எமது ஆக்கங்களை வெளிப்படுத்தல்

மற்றவர்களையும் ஊக்குவித்தல்.

ஏனையோரின் ஆக்கங்களுக்கு மதிப்பளித்தல்.

இறைவன் தந்த ஆற்றல்களால் அவரைப் புகழ்தல்

நற்செய்தியன் தூதுவராக செயற்படல்

(2 + 3 + 6 = 11 புள்ளிகள்)

03.

- 1) செக்கரியா - எலிசபேத்

- 2) - உண்மைக்குச் சான்று பகர்தல்.

- நீதியாகவும் நேர்மையாகவும் செயற்படல்

- எம்மிடம் உள்ளதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளல் (பாடம் 8 பக்கம் 39ல் உள்ள பகுதிகளைப் பார்வையிடவும்)

3) மாணவர்கள் பொருத்தமான சம்பவம் ஒன்றை எழுதியிருப்பின் புள்ளி வழங்கவும்.

(2 + 3 + 6 = 11
புள்ளிகள்)

04.

- 1) - இறைவனின் அதிகாரத்திற்குட்பட்டது
 - பாவத்தைத் தவிர்த்து இறையருளில் வாழ்வது.
 - மனித சமுதாயம் இறை சித்தத்திற்குப் பணிவது
 - அன்பு, உண்மை, நீதி நேர்மை போன்ற விழுமியங்களின்படி வாழ்வது.
- 2) - இயற்கையுடன் தொடர்புடைய புதுமை
 - நோயாளரைக் குணமாக்குதல் தொடர்பான புதுமை
 - அசுத்த ஆவியை விரட்டும் புதுமை
 - இறந்தவர் உயிர் பெறுதல்
- 3) அன்பான ஆண்டவரே!

இன்று முழு உலகமே கொரோனா என்ற கொடிய வைரசின் தாக்கத்திற்கு அடிமையாகி நோய் தொற்றும் அதன் விளைவாக மரண ஓலங்களும் அதிகரித்துக்கொண்ட செல்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உள்ளங்களையும் ஆறுதல்படுத்தி நோய்த்தொற்றிலிருந்து விடுவித்து முழு உலகையும் பாதுகாத்தருளும் ஆமேன்.

இதுபோன்ற செயல் ஒன்று எழுதியிருப்பின் புள்ளி வழங்கவும்.

(2 + 3 + 6 = 11 புள்ளிகள்)

05.

- 1) ஆவி, கடவுளின் ஆவி, தூய ஆவி
- 2) பரம அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, இரக்கம், நன்னயம், சகிப்பு சாந்தம், விசுவாசம், அடக்க ஒடுக்கம், இச்சையடக்கம், நிறைகற்பு
- 3) மாணவர்கள் எழுதும் பொருத்தமான விடைக்கேற்ப புள்ளி வழங்கவும்.

(2+ 3 + 6 = 11 புள்ளிகள்)

06.

- 1) - மகதலா மரியாவுக்குக் காட்சி கொடுத்தல் (யோவா.20:11-18)
 - திருத்தூதருக்கக் காட்சி கொடுத்தல் (யோவா.20:19-23)
 - தோமாவுக்குக் காட்சி கொடுத்தல் (யோவா.20:24-29)
- 2) - அவருக்காகச் செபித்தல்
 - அவருக்கு அன்பு செய்வதன் மூலம் அறிவுரை கூறுதல்
 - பொய் சொல்வது பாவச்செயல் என்பதை அன்பாக எடுத்துரைத்தல்.
 - அதனால் வரும் விளைவுகளை உதாரணங்களுடன் நன்கு விளக்குதல்
 - எப்போதும் உண்மையைப் பேசுவதனால் இறுதியில் வெற்றிபெறுவோம் என்பதை திருவிவிலிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.
- 3) - துன்பத்தில் இருக்கும் வேளையில் ஆறுதல் கூறுதல்
 - பசியோடு இருக்கும் பொழுது எமது உணவைப் பகிர்ந்தளித்தல்
 - ஆடையின்றி இருக்கும் போது பெற்றோரின் அனுமதியுடன் எம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளல்.
 - கல்வி கற்க வசதியில்லாத வேளை ஆசிரியரின் வழிகாட்டலின் கீழ் மாணவர்கள் சேர்ந்து அவருக்கு உதவிசெய்தல்.
 - இதுபோன்ற கருத்துக்கள் எழுதியிருப்பின் புள்ளி வழங்கவும்.

(2 + 3 + 6 = 11 புள்ளிகள்)

07.

- 1) திருப்புகழ்மாலை
- 2) 1. பிற வழிபாட்டுக் செயல்கள்

அருளடையாளங்களுக்குப் புறம்பே கிறிஸ்தவ வாழ்வைப் புனிதப்படுத்தவும் கிறிஸ்தவர் பயன்படுத்தும் எல்லாவற்றையும் அர்ச்சிக்கவும் திருச்சபை பயன்படுத்தும் கருவிகளே அருள் குறிகள் ஆகும்.

இறைவனைப் புகழவும் அவருடைய கொடைகளைப் பெறவும் இறைவேண்டல், இறைவழிபாடு, ஆகியவற்றுடன் தொடர்புடைய நபர்கள் பொருட்கள் நேர்ந்தளிக்கும் மந்திரிப்புக்கள் ஆகியவை பிறவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் ஏனைய கூறுகளாகும்.

பொதுவாக ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்களாலும் சில சமயங்களில் பொதுநிலையினராலும் நிறைவேற்றப்படுகின்றன.

ஆசீர்வதித்தல், மரணச்சடங்கு, திருப்பண்டங்களுக்கு மரியாதை செலுத்துதல், வரவணிக்கம், பக்தி முயற்சிகள் என்பன இதில் இடம்பெறுகின்றன.

2. விதைப்பவர் உவமை

இவ்வவமை இறையாட்சியின் வளர்ச்சி, அவ்வளர்ச்சிக்கான தடைகள், இறைவார்த்தையின்படி உருவாக வேண்டிய மனநிலை, என்பன பற்றி விளக்குகிறது. தூய ஆவியின் செயற்பாடுகளுக்கு நாம் இடம் கொடுக்கும் அளவுக்கே புதிய வாழ்வின் விதைகள் எம்மில் செழிப்பாக வளர்ச்சி அடையும். எனவே நாம் இறைவார்த்தைக்கு கவனமுடன் செவிமடுக்க வேண்டும்.

விதைகள் விழுந்த நிலமாக நால் வகை நிலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது வழியோரம் விழுந்த விதைகள், பாறைமீது விழுந்த விதைகள், முட்செடியின் நடுவே விழுந்த விதைகள், நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை எடுத்துக் காட்டப்படுகின்றன.

3. இயேசு இறுதி இராவுணவிற்போது நற்கருணையை ஏற்படுத்தினார். நற்கருணையில் இயேசு உயிருடன் பிரசன்னமாயிருக்கிறார். திருப்பலியில் பங்குபற்றுவதன் மூலம் நாம் நற்கருணையை பயபக்தியுடன் உட்கொள்ள வேண்டும். நற்கருணை எழுந்தேற்றம் பண்ணப்பட்டுள்ள பொழுதெல்லாம் நாம் முழந்தாட்படியிட்டு ஆராதனை செய்வதோடு அவரோடு உரையாட முடியும். அவரிடம் பயபக்தியுடன் செபிக்க முடியும். ஆலயத்தில் நற்கருணைப் பேழையில் இருக்கும் நற்கருணை ஆண்டவருக்கு நாம் எப்போதும் மரியாதை செய்தல் வேண்டும். நற்கருணைப் பவனி நடைபெறும் பொழுது பயபக்தியுடனும் மரியாதையுடனும் வீண்பராக்குகளின்றி பாடல்கள் செபங்களில் பங்கு பற்ற வேண்டும்.

4. இயேசு தமது பகிரங்க வாழ்வில் எத்தனையோ நோயாளர்களைக் குணப்படுத்தினார். இயேசு சென்ற இடமெல்லாம் மக்கள் தொகை அவரைச் சூழ்ந்து கொண்டதோடு பல்வேறு விதமான நோயாளர்களை அவரிடம் கொண்டு வந்தார்கள். உடலியல் நோய்கள், உள நோய்கள், வைத்தியர்களால் குணப்படுத்த முடியாத நோய்கள் பிறவியிலேயே ஏற்பட்ட நோய்கள் எல்லாவற்றையும் இயேசு சிறந்த வைத்தியராக இருந்து குணப்படுத்தினார். நோயாளர்களைத் தொடுவதன் மூலமும் பாவங்களை மன்னித்ததன் மூலமும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தியதன் மூலமும் குணப்படுத்தினார்.

(1 + 5 + 5 = 11 புள்ளிகள்)